



இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் II பரீட்சை – ஜூன் 2024
(Level II Examination - June 2024)

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(201) உயர் நிதிக்கணக்கீடும் கிரயவியலும் (AFC)

இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்
இல, 640, வெள். முறத்தெட்டுவள ஆவத்த நாகரிய மாவட்டத்,
நாரேஹுஸ்பீட்டு, கொழும்பு - 05
தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் வெளியீடு

இலங்கை கணக்கீட்டு தொழினுட்பவியலாளர்கள் கழகம்
மட்டம் II பரீட்சை - ஜூன் 2024
(201) உயர் நிதிக் கணக்கீடும் கிரயவியலும்
பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

நோக்கச் சோதனை வினாக்கள்
(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி - A

வினா 01 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

1.1 (3)

(02 புள்ளிகள்)

1.2 (2)

உயர்ந்த பட்ச இருப்பு மட்டம் = மறுகட்டளைக் மட்டம் + மறுகட்டளைக் அலகுகள் -
(உயர் பயன்பாட்டு அலகுகள் X உயர் கட்டளைக் காலம்)

$$= (3,000 \times 6) + 4,500 - (1,200 \times 4) = 17,700$$



(02 புள்ளிகள்)

1.3 (3)

(02 புள்ளிகள்)

1.4 (1)



$$\begin{aligned} \text{இயந்திர மணித்தியாலத்திற்கான மேந்தலை உறிஞ்சல் வீதம்} &= 200,000 \\ &\quad 10,000 \\ &= \text{₹.20} \end{aligned}$$

$$\begin{aligned} \text{மொத்த மேந்தலை உறிஞ்சல} &= \text{மணித்தியாலத்திற்கான வீதம் X உண்மையான மணித்தியாலங்கள்} \\ &= 20 \times 12,000 \text{ மணித்தியாலங்கள்} \\ &= 240,000 \end{aligned}$$

மேலதிகமாக உறிஞ்சப்பட்ட மேந்தலைக் கிரயம் = $240,000 - 210,000$

$$= \underline{\text{30,000}}$$

(02 புள்ளிகள்)

1.5 (1)

(02 புள்ளிகள்)

1.6

1. தவறு
2. சரி
3. தவறு
4. தவறு

(04 புள்ளிகள்)

1.7

1. பங்குதாரர்களுக்கு மூலதனத்தை சமமாக அறிமுகப்படுத்த உரிமை உண்டு.
2. பங்குதாரர்கள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
3. பங்குதாரர்களுக்கு ஈடுபடுத்திய மூலதனத்திற்கான வட்டிக்கு உரிமை இல்லை.
4. பங்குதாரர் மூலதனத்திற்கு கூடுதலாக வழங்கும் கடனுக்கு 5% வட்டி வழங்கப்படும்.
5. அனைத்து பங்காளர்களும் நிர்வாகத்தில் பங்கேற்க உரிமை உண்டு ஆனால் பங்குடமை வணிகத்தில் செயல்களுக்கான ஊதியம் பெற உரிமை இல்லை.
6. புதிய பங்காளரை சேர்ப்பது அல்லது ஏற்கனவே இருக்கும் பங்காளரை விலக்குதல் செய்வது, ஏற்கனவே உள்ள அனைத்து பங்காளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும்.
7. அனைத்து புத்தகங்களும் ஆவணங்களும் வணிக இடத்தில் வைக்கப்பட வேண்டும் மற்றும் ஓவ்வொரு பங்காளர்களுக்கும் அவற்றை பரிட்சிப்பு செய்ய உரிமை உண்டு.
8. கூட்டாண்மை நடவடிக்கைகளில் ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்ய பங்குதாரர்களுக்கு உரிமை உண்டு.
9. கூட்டு மற்றும் கூட்டாண்மையின் தன்மையில் பாதிக்கப்படக்கூடிய எந்தவொரு முடிவும் அனைத்து பங்காளர்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும்.
10. பொதுவான விடயங்கள் பெரும்பான்மை சம்மதத்துடன் தீர்க்கப்பட வேண்டும்.

(03 புள்ளிகள்)

1.8

C D I I A N I K A

செய்முறை

| | சமன் | அமல் | பிமல் |
|--------------------------------------|------|------------|-------|
| பங்காளர்களின் பழைய பங்கிலாப விகிதம் | 1/2 | 1/2 | - |
| பங்காளர்களின் புதிய பங்கிலாப விகிதம் | 3/6 | 2/6 | 1/6 |
| இழப்பு விகிதம் | | 1/6 | |

(03 புள்ளிகள்)

1.9

| | ₹. |
|----------------------|------------------|
| அடிப்படைச் சம்பளம் | 2,200,000 |
| ஏனைய கொடுப்பனவுகள் | 700,000 |
| மொத்த சம்பளம் | 2,900,000 |
| கழிவு: கழிப்பனவுகள் | |

| | |
|--|------------------|
| கடன் கழிப்பனவுகள் | (97,000) |
| APIT கழிப்பனவு | (352,000) |
| EPF ஊழியர் பங்களிப்பு ($2,200,000 \times 8\%$) | (176,000) |
| தேறிய சம்பளம் | 2,275,000 |

(02 புள்ளிகள்)

1.10

- இருப்பின் குறை அல்லது மிகை மதிப்பீடானது இருப்பின் தேறிய நிகர பெறுமதியில் சீராக்கத்தை ஏற்படுத்தும்.
- அறிக்கையிடும் திகதிக்கு பின்னர் வாடிக்கையாளர் ஒருவர் நலிவடைந்திருப்பின் அறவிடமுடியாக் கடன் பதிவழிப்பினை மேற்கொள்ளும் அவசியத்தைத் தூண்டுகிறது.
- அறிக்கையிடல் காலத்தின் போது ஒரு நிகழ்வின் விளைவாக அறிக்கையிடப்பட்ட தேதிக்குப் பிறகு வழக்குத் தீர்வு
- காலத்தின் முடிவில் ஒரு சொத்தின் மதிப்பில் இழப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி இருந்தால், மதிப்பிழப்பு சோதனையை மேற்கொண்டு அந்தக் காலத்தின் முடிவில் இருந்து மதிப்பிழப்பு பெறுமதி ஏதேனும் இருந்தால் சீராக்கம் செய்யப்பட வேண்டும்.
- அறிக்கையிடல் காலம் முடிவதற்கு முன் வாங்கப்பட்ட சொத்துகளின் கிரயம் அல்லது விற்கப்பட்ட சொத்துக்களில் இருந்து பெறப்படும் தொகை அறிக்கையிடல் காலத்திற்குப் பிறகு தீர்மானித்தல்.
- நிதி அறிக்கைகளைப் பாதிக்கும் அறிக்கையிடல் தேதிக்குப் பிறகு கண்டறியப்பட்ட மோசடி மற்றும் தவறுகள்

(03 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி A முடிவு

வினா 02 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 4 - நிறைவில் பதிவியல் முறையைக் கையாண்டு கணக்கறிக்கைகளை தயாரித்தலும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்களும்

(a)

E-குரோசரி

2023 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டுக்கான
இலாபம் அல்லது நட்ட கூற்று

| | | |
|----------------------------------|-----------|-----------|
| விற்பனைகள் | | 770,000 |
| கழி : விற்பனைக் கிரயம் (W1) | | |
| ஆரம்ப இருப்பு | 240,000 | |
| கூட்டு: கொள்வனவு | 560,000 | |
| கழி: இறுதியிருப்பு | (184,000) | (616,000) |
| மொத்த இலாபம் | | 154,000 |
| கழி: செலவுகள் | | |
| சம்பளம் | 25,000 | |
| நீர் மற்றும் மின்சாரம் | 6,500 | |
| மோட்டார் சைக்கிள் தேய்மானம் (W2) | 14,000 | |
| அலுவலக உபகரண தேய்மானம் (W3) | 5,000 | (50,500) |
| தேறிய இலாபம் | | 103,500 |

செய்முறைகள்

W1: விற்பனைக் கிரயம்

விற்பனை விலை மீது 20% மொத்த இலாப வீதம்

| | | |
|------------------|-----------------------------|----------------|
| விற்பனைக் கிரயம் | $(770,000 / 100 \times 80)$ | 616,000 |
|------------------|-----------------------------|----------------|

காசக் கணக்கு

| | | | |
|---------------------------------------|----------------|-----------------------|----------------|
| 1/3/2023 மீ/கீ.கொ/வ | 95,000 | சம்பளம் | 25,000 |
| காச விற்பனை ($770,000 \times 60\%$) | 462,000 | கொள்வனவு | 560,000 |
| கடன்டை வருமதிகள் | 344,850 | 31/3/2023 மீ/கீ.கொ/செ | 316,850 |
| | 901,850 | | 901,850 |
| 31/3/2023 மீ/கீ.கொ/வ | | | |
| | 316,850 | | |

கடன்டை வருமதிகள்

| | | | |
|-----------------------|----------------|------------------------------|----------------|
| 1/3/2023 மீ/கீ.கொ/வ | 55,000 | காசு | 344,850 |
| விற்பனை (770,000X40%) | 308,000 | 31/3/2023 மீ/கீ.கொ/செ | 18,150 |
| | 363,000 | | 363,000 |

W2:

மோட்டார் சைக்கிள்

| | | | |
|----------------------|----------------|-------|----------------|
| 1/3/2023 மீ/கீ.கொ/வ | 159,000 | இ & ந | 14,000 |
| | 159,000 | | 145,000 |
| 31/3/2023 மீ/கீ.கொ/வ | 145,000 | | 159,000 |

W3:

அலுவலக உபகரண கணக்கு

| | | | |
|----------------------|---------------|-------|---------------|
| 1/3/2023 மீ/கீ.கொ/வ | 75,000 | இ & ந | 5,000 |
| | 75,000 | | 70,000 |
| 31/3/2023 மீ/கீ.கொ/வ | 70,000 | | 75,000 |

(07 புள்ளிகள்)

(b) 2023 மார்ச் 31 இல் உள்ளவாறான உரிமையாண்மை மீதி

சொத்துக்கள் – பொறுப்புக்கள் = உரிமையாண்மை

145,000+70,000+184,000+18,150+316,850-6,500 = ரூ.727,500

மாற்றிட்டு விடைகள்:

| | |
|---|----------------|
| ஆரம்ப உரிமையாண்மை (159,000 + 75,000 + 240,000 + 55,000 + 95,000) | 624,000 |
| வருடத்திற்கான தேறிய இலாபம் | 103,500 |
| 2023 மார்ச் 31 இல் உள்ளவாறான உரிமையாண்மை | 727,500 |

(03 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 03 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 3 – பங்குதமை வணிகத்திற்கான நிதிக் கூற்றுக்கள்

(a)

சிலோன் கைத்தறிகள் பங்குதமை
2023 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான
இலாபம் அல்லது நட்ட பகிரவுக் கூற்று

(₹.000)

| | | |
|-------------------------------------|-----------|------------------|
| தேறிய இலாபம் | | 8,000,000 |
| கழி : ஹவீத் வழங்கிய கடனுக்கான வட்டி | | |
| (1,000,000X15%X6/12) | | (75,000) |
| கட்டட வாடகை (50,000X12) | | (600,000) |
| சீராக்கப்பட்ட தேறிய இலாபம் | | 7,325,000 |
| | | |
| பங்காளர் சம்பளம் | | |
| ஹவீத் (50,000X12) | 600,000 | |
| விவீத் (75,000X12) | 900,000 | |
| நெவீத் (125,000X12) | 1,500,000 | (3,000,000) |
| | | |
| மூலதன வட்டி | | |
| ஹவீத் (2,000,000X5%) | 100,000 | |
| விவீத் (2,500,000X5%) | 125,000 | |
| நெவீத் (3,000,000X5%) | 150,000 | (375,000) |
| | | 3,950,000 |
| இலாபப் பங்கு | | |
| ஹவீத் (3,950,000X2/5) | 1,580,000 | |
| விவீத் (3,950,000X2/5) | 1,580,000 | |
| நெவீத் (3,950,000X1/5) | 790,000 | (3,950,000) |
| | | 0 |

(05 புள்ளிகள்)

(b)

| பங்காளர் நடைமுறைக் கணக்கு | | | | | | | |
|---------------------------|------------------|------------------|------------------|------------------|------------------|------------------|------------------|
| | ஹெதித் | விஷිத் | நெஷித் | | ஹெதித் | விஷිத் | நெஷித் |
| மீ/கீ.கொ/வ | - | 300,000 | - | மீ/கீ.கொ/வ | 150,000 | - | 800,000 |
| பற்றுக்கள் | - | - | 1,500,000 | பங்காளர் சம்பளம் | 600,000 | 900,000 | 1,500,000 |
| | | | | மூலதன வட்டி | 100,000 | 125,000 | 150,000 |
| | | | | கடன் மீதான வட்டி | 75,000 | - | - |
| | | | | கட்டட வாடகை | - | 600,000 | - |
| மீ/கீ.கொ/செ | 2,505,000 | 2,905,000 | 1,740,000 | இலாபப் பங்கு | 1,580,000 | 1,580,000 | 790,000 |
| | 2,505,000 | 3,205,000 | 3,240,000 | | 2,505,000 | 3,205,000 | 3,240,000 |
| | | | | மீ/கீ.கொ/வ | 2,505,000 | 2,905,000 | 1,740,000 |

(05 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 04 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 4 - நிறைவில் பதிவியல் முறையைக் கையாண்டு கணக்கறிக்கைகளை தயாரித்தலும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்களும்

(a)

கொள்ளல் கொடுத்தல் கணக்கு

| | | | |
|----------------------------|------------------|-----------------------------------|------------------|
| 1/4/2022 மீ/கீ.கொ/வ | 5,890,000 | மருத்துவ உபகரணங்கள் | 300,000 |
| அங்கத்துவ சந்தா (W-1) | 3,340,000 | தாநியர் கட்டணம் (200X1,000hrs) | 200,000 |
| | | மின்சாரம் | 96,000 |
| | | கட்டட வாடகை (10,000X12) | 120,000 |
| | | சத்திரசிகிச்சை நுகர்வுப் | |
| 31/3/2023 மீ/கீ.கொ/செ | | பொருட்கள் | 7,200,000 |
| | | 31/3/2023 மீ/கீ.கொ/செ | 1,314,000 |
| | 9,230,000 | | 9,230,000 |
| 1/4/2023 மீ/கீ.கொ/வ | 1,314,000 | | |

04 புள்ளிகள்

(b)

நீரோகா மருத்துவக் கழகம்
2023 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான
வருமான செலவுக்கணக்கு

| | | | |
|--|------------------|---|------------------|
| மருத்துவ உபகரணம் தேய்மானம்.(W-2) | 510,000 | அங்கத்துவ கட்டணம் | 3,000,000 |
| தாதியர் கட்டணம் | 200,000 | நன்கொடைகள் (சத்திரசிகிச்சை நுகர்வுப் பொருட்கள் மற்றும் மருந்துகள்) | 150,000 |
| மின்சாரம் (W-3) | 98,000 | | |
| கட்டட வாடகை | 120,000 | | |
| சத்திரசிகிச்சை நுகர்வுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் | 6,350,000 | குறை | 4,128,000 |
| (W - 4) | 7,278,000 | | 7,278,000 |

செய்முறைகள்

(W-1) அங்கத்தவர் சந்தாக் கணக்கு

| | | | |
|---|---|--|---|
| 1/4/2022 மீ/கீ.கொ/வ வருமானம் மற்றும் செலவு (150X20,000) | 20,000 3,000,000 <u>400,000</u> | கொள்ளல் கொடுத்தல் 31/3/2023 மீ/கீ.கொ/செ | 3,340,000 80,000 <u>3,420,000</u> |
| 1/4/2023 மீ/கீ.கொ/வ | 80,000 | 1/4/2023 மீ/கீ.கொ/வ | 400,000 |

(W-2) மருத்துவ உபகரணங்கள் கணக்கு

| | | | |
|---------------------|------------------|--|------------------|
| 1/4/2022 மீ/கீ.கொ/வ | 3,000,000 | வருமானம் மற்றும் செலவு. (தேய்மானம்) | 510,000 |
| கொள்ளல் கொடுத்தல் | 300,000 | | |
| | | 31/3/2023 மீ/கீ.கொ/செ | 2,790,000 |
| | <u>3,300,000</u> | | <u>3,300,000</u> |
| 1/4/2023 மீ/கீ.கொ/வ | 2,790,000 | | |

(W-3) அட்டுறை மின்சாரக் கணக்கு

| | | | |
|-----------------------|----------------|------------------------|----------------|
| கொள்ளல் கொடுத்தல் | 96,000 | 1/4/2022 மீ/கீ.கொ/வ | 9,000 |
| 31/3/2023 மீ/கீ.கொ/செ | 11,000 | வருமானம் மற்றும் செலவு | 98,000 |
| | <u>107,000</u> | | <u>107,000</u> |
| | | 1/4/2023 மீ/கீ.கொ/வ | 11,000 |

(W-4) இருப்புக் கணக்கு (சத்திரசிகிச்சை நுகர்வுப் பொருட்கள் மற்றும் மருந்துகள்)

| | | | |
|--|------------------|------------------------|------------------|
| 1/4/2022 மீ/கீ.கொ/வ | 255,000 | வருமானம் மற்றும் செலவு | 6,350,000 |
| நன்கொடை (சத்திரசிகிச்சை நுகர்வுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கொள்ளல் கொடுத்தல் | 150,000 | 31/3/2023 மீ/கீ.கொ/செ | 1,255,000 |
| | | | |
| | 7,200,000 | | |
| | 7,605,000 | | 7,605,000 |
| 1/4/2023 மீ/கீ.கொ/வ | 1,255,000 | | |

(06 புள்ளிகள்)

(மோத்தம் 10 புள்ளிகள்)

வினா 05 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 06 – மூலப்பொருட்கள் மற்றும் கூலிக்கான கணக்கீடு

(a)

மேந்தலை உறிஞ்சல் கூற்று

| மேந்தலைகள் | அடிப்படை | மொத்தம் (ரூ) | உற்பத்தி | | சேவை |
|--|---|------------------|------------------|------------------|----------------|
| | | | 1 | 2 | |
| நேரில் மூலப்பொருள் | ஒதுக்கம் | 1,400,000 | 575,000 | 485,000 | 340,000 |
| மின்சாரம் | மின்சாரப் பாவனை (கிலோவாற்று) (2,800:1,523:427) | 380,000 | 224,000 | 121,840 | 34,160 |
| வாடகை | பயன்படுத்தப்பட்ட தரை பரப்பு (சதுர அடி) (14.8:6.2:1) | 368,500 | 247,900 | 103,850 | 16,750 |
| ஊழியர் சேமநலன் | ஊழியர் எண்ணிக்கை (28:13:5) | 69,000 | 42,000 | 19,500 | 7,500 |
| ஊழியர்கள் மேற்பார்வை | ஊழியர் எண்ணிக்கை (28:13:5) | 138,000 | 84,000 | 39,000 | 15,000 |
| இயந்திர தேய்மானம் | இயந்திரத்தின் கிரயம் (8,960:4,810:1,700) | 154,700 | 89,600 | 48,100 | 17,000 |
| | | 2,510,200 | 1,262,500 | 817,290 | 430,410 |
| மீள் - ஒதுக்கீடு | | | | | |
| சேவை பிரிவு | 55%,45% | | 236,726 | 193,685 | (430,410) |
| உற்பத்தி பிரிவுகளின் மொத்த மேந்தலைக்கிரயம் | | | 1,499,226 | 1,010,975 | - |

(07 புள்ளிகள்)

(b)

| | | | | | |
|--------------------------------|--|--|--------|--------|--|
| நேர் கூலி மணித்தியாலங்கள் (B) | | | 4,000 | 2,000 | |
| மேந்தலை உறிஞ்சல் வீதம் (A)/(B) | | | 374.81 | 505.49 | |

| | | | | | |
|--|--|--|-------------------------------|-------------------------------|--|
| | | | நேர் கூலி மணி ஓன்றுக்கு | நேர் கூலி மணி ஓன்றுக்கு | |
|--|--|--|-------------------------------|-------------------------------|--|

(03 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 07 – மேந்தலைக்கஞ்சகான கணக்கீடு

(a)

வேலை கிரய தாள் - RMX600

ரூ.

| | | |
|-------------------------------|----------------------|------------|
| நேர் மூலப்பொருள் | (3,800Kg X Rs.1,600) | 6,080,000 |
| நேர் கூலி: பிரிவு-1 | (250hrs X Rs.2,000) | 500,000 |
| நேர் கூலி: பிரிவு-2 | (400hrs X Rs.1,800) | 720,000 |
| மூலக் கிரயம் | | 7,300,000 |
| உற்பத்தி கிரயம் | (1,220,000X150%) | 1,830,000 |
| மொத்த கிரயம் | | 9,130,000 |
| கூட்டு: விற்பனை விலை மீது 25% | (9,130,000/75*25) | 3,043,333 |
| விற்பனை விலை | | 12,173,333 |

(05 புள்ளிகள்)

(b)

அத்தியாயம் 07 – கூலிக் கிரயக் கணக்கீடு

| <u>சேமிக்கப்பட்ட</u> மணித்தியாலங்கள் | | மணித்தியாலங்கள் |
|---|------------------------------------|-----------------|
| கிழமைக்கான சாதாரண வேலை மணித்தியாலங்கள் | (8 மணித்தியாலங்கள் X 5 நாட்கள்) | 40 |
| 275 மேலாடைகளைத் தயாரிப்பதற்கான நியம மணித்தியாலங்கள் | (275மேலாடைகள் X15நிமிடங்கள்)/60 | 68.75 |
| <u>சேமிக்கப்பட்ட</u> மணித்தியாலங்கள் | | 28.75 |
| | | |
| <u>உழைப்பு</u> | | ரூ. |
| சதாரண வேலை மணித்தியாலங்கள் | (40 மணித்தியாலங்கள் X ரூ.300) | 12,000 |
| உபகாரக் கொடுப்பனவு | (28.75X80%)X ரூ.300 | 6,900 |
| மொத்த உழைப்பு | | 18,900 |

(05 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி B முடிவு

வினா 07 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :**அத்தியாயம் 02 – வரையறுக்கப்பட்ட கம்பனிகளின் நிதிக்கூற்றுக்கள்****(a)**

வரையறுக்கப்பட்ட குளோபல் டிரேடிங் (தனியார்) கம்பனி
2023 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டுக்கான
இலாபம் அல்லது நட்ட மற்றும் ஏனைய முற்றக்க வருமானக் கூற்று

(₹. '000)

| | | |
|-------------------------------------|----------|-----------------|
| விற்பனை | | 38,325 |
| விற்பனைக் கிரயம்(12,694 +75) | | (12,769) |
| மொத்த இலாபம் | | 25,556 |
| ஏனைய வருமானம் | | |
| மோட்டார் வாகன அகற்றல் இலாபம் (W1) | 2,000 | 2,000 |
| | | 27,556 |
| விநியோகச் செலவுகள் | | |
| மோட்டார் வாகன பெறுமானத் தேய்வு (W2) | 1,968.75 | |
| அறவிடமுடியா கடன்கள் (W6) | 400 | |
| ஜியக்கடன் ஏற்பாடு (W6) | 187.5 | |
| போக்குவரத்து செலவுகள் | 459 | |
| விளம்பர செலவுகள் | 1,182 | |
| விற்பனை தரகு | 1,526 | (5,723.25) |
| நிர்வாக செலவுகள் | | |
| அலுவலக உபகரண தேய்மானம் (W3) | 2,871 | |
| நீர் மற்றும் மின்சாரம் (136+25) | 161 | |
| அலுவலக பராமரிப்பு | 381 | |
| சம்பளம், கூலி, EPF மற்றும் ETF | 10,339 | |
| அலுவலக வாடகை (725-175) | 550 | |
| ஏனைய நிர்வாக செலவுகள் | 304 | (14,606) |
| நிதி செலவுகள் | | |
| வங்கி கட்டணம் | 16 | |
| வங்கி கடன் வட்டி (W7) | 300 | (316) |
| வரிக்கு முன்னரான இலாபம் | | 6,910.75 |
| வருடத்திற்கான வருமான வரி | | (2,560) |
| வருடத்திற்கான இலாபம் | | 4,350.75 |

(13 புள்ளிகள்)

(b)

வரையறுக்கப்பட்ட குளோபல் டிரேடிங் (தனியார்) கம்பனி
2023 மார்ச் 31இல் உள்ளவாறான
நிதிநிலைமை கூற்று

(₹.'000)

| | | |
|--|-----------|------------------|
| நடைமுறையல்லா சொத்துக்கள் | | |
| ஆதனம், பொறி, உபகரணங்கள் (W4) | | 7,733.25 |
| நடைமுறை சொத்துக்கள் | | |
| இருப்பு | 4,275 | |
| வியாபார வருமதிகள் (7,890 – 390.50) | 7,495.50 | |
| அலுவலக வாடகை முற்பணம் | 175 | |
| வங்கியிலுள்ள காசு | 8,201 | 20,146.50 |
| மொத்த சொத்துக்கள் | | 27,879.75 |
| உரிமையும் பொறுப்புக்களும் | | |
| கூறப்பட்ட மூலதனம் | 5,000 | |
| கைக்கொள் இலாபம் (9,550+4,350.75-1,800) | 12,100.75 | 17,100.75 |
| நடைமுறையல்லா பொறுப்புக்கள் | | |
| வங்கிக்கடன் (20%) | 6,000 | 6,000 |
| நடைமுறை பொறுப்புக்கள் | | |
| அட்டுறு வட்டி (W7) | 300 | |
| வியாபார சென்மதிகள் | 3,219 | |
| செலுத்தவேண்டிய மின்சாரம் | 25 | |
| செலுத்தவேண்டிய வரி (W5) | 1,110 | |
| செலுத்த வேண்டிய EPF மற்றும் ETF | 125 | 4,779 |
| மொத்த உரிமையும் பொறுப்புக்களும் | | 27,879.25 |

செய்முறைகள்**W1:****மோட்டார் வாகன அகற்றல் கணக்கு**

| | | | |
|--------|-------|------------------|-------|
| ஆ.பொ.உ | 3,000 | காசு | 3,500 |
| இ.ந | 2,000 | திரண்ட தேய்மானம் | 1,500 |
| | <hr/> | | <hr/> |
| | 5,000 | | 5,000 |

W2: மோட்டார் வாகன தேய்மானம்

| | |
|-----------------------------------|-----------------|
| அகற்றப்பட்ட வாகனம் (3,000/4*9/12) | 562.50 |
| புதிய வாகனம் (4,500/4*3/12) | 281.25 |
| பாவணையிலுள்ள வாகனம் (4,500 / 4) | 1,121.00 |
| மோட்டார் வாகன தேய்மானம் | 1,968.75 |

W3: அலுவலக உபகரண தேய்மானம்

(14,355/5)

2,871.00

W4: ஆதனம், பொறி, மற்றும் உபகரணம்

| கிரயம் | | | | |
|-------------------------|-------------------------------|---------------------------------|----------------|-------------------------------|
| சொத்துக்களின் வகை | 01/04/2022 இல் மீதி | சேர்ப்பனவுகள்/ மீன்மதிப்பிடு | அகற்றல் | 31/03/2023 இல் மீதி |
| மோட்டார் வாகனம் | 7,500 | 4,500 | (3,000) | 9,000 |
| அலுவலக உபகரணம் | 14,355 | - | - | 14,355 |
| மொத்தம் | 21,855 | 4,500 | (3,000) | 23,355 |
| திரண்ட தேய்மானம் | | | | |
| சொத்துக்களின் வகை | 01/04/2022 இல் மீதி | வருத்திற்கான தேய்மானம் | அகற்றல் | 31/03/2023 இல் மீதி |
| மோட்டார் வாகனம் | 3,671 | 1968.75 | (1,500) | 4,139.75 |
| அலுவலக உபகரணம் | 8,611 | 2,871 | - | 11,482 |
| மொத்தம் | 12,282 | 5,680 | (1,500) | 15,621.75 |
| குறைத்தெழுதிய பெறுமதி | | | | 7,733.25 |

W5:

செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கு

| | | | |
|---------------|--------------|-------|--------------|
| செலுத்திய வரி | 1,450 | இ & ந | 2,560 |
| மீ/கீ.கொ/செ | 1,110 | | |
| | | | 2,560 |
| | 2,560 | | 1,110 |

W6: ஜியக்கடன் ஏற்பாடு

| | |
|--------------------------|----------------|
| வியாபார வருமதி மீதி | 8,290 |
| கழி: அறவிடமுடியா கடன்கள் | (400) |
| மீதி | 7,890 |
| 5% இல் ஏற்பாடு | 394.5 |
| | 7,495.5 |

ஜයக்கடன் ஏற்பாட்டு கணக்கு

| | | |
|------------|------------|-------|
| | மீ/கீ.கொ/வ | 207 |
| மீ/கீ.கொ/ச | 94.5 | இ & ந |
| | 394.5 | 187.5 |
| | | 394.5 |
| | மீ/கீ.கொ/வ | 394.5 |

W7: வங்கி கடன் வட்டி
(6,000X20%)X3/12

300

(12 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)



பகுதி C முடிவு

Notice:

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”. The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.



© 2021 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka). All rights reserved. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)